THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

Manufacturers of Antiseptic Dressings

F.No. CS /2025-26_41

29th May, 2025

To,
Head-Listing,
Metropolitan Stock Exchange of India Limited
Building A, Unit 205A, 2nd Floor,
Piramal Agastya Corporate Park,
L.B.S Road, Kurla West, Mumbai - 400 070.

Symbol: RAMARAJU

Dear Sir,

Sub: Publication of Financial Results

In compliance with the provisions of Regulation 47 and other applicable provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the copy of advertisement published on 29th May, 2025 in newspapers viz. Business Line (English) and Makkal Kural (Tamil) informing the Audited Financial Results for the quarter and year ended 31st March, 2025.

This is for your kind information and records.

Thanking you,

Yours faithfully,

For The Ramaraju Surgical Control Stills Limited,

RAJAPALAYAN

P. Muthukumar

Company Secretary & Compliant Company

Mem.No.: F12904

Encl: a/a



UNIMECH AEROSPACE AND MANUFACTURING LIMITED

ORMERLY UNIMECH AEROSPACE AND MANUFACTURING PRIVATE LIMITED) 538, 539, 542 & 543, 7th Main of Peenya IV Phase Industrial Area, anthpur Hobli, Bangalore, Bangalore North Taluk, Karnataka, India, 560058 ISO 9001-2015 & AS 9100 Rev D Certified GSTIN: 29AABCU9719Q1ZC CIN: U30305KA2016PLC095712 investorrelations@unimechaerospace.com Ph: 080-42046782 www.unimechaerospace.com

Statement of Audited Financial Results (Standalone & Consolidated) for the quarter and financial year ended 31, March 2025.

The Board of Directors of the Company, at their meeting held on May 27, 2025, approved the Audited Financial Results for the quarter and financial year ended March 31, 2025

The Financial Results along with the report of statutory auditors thereon, has been posted on the Company's website at https://unimechaerospace.com/financial-results/ and can be accessed by scanning the QR code below



For and on behalf of Board of Directors **Unimech Aerospace and Manufacturing Limited** Sd/-

Place : Bangalore Date: May 27, 2025

Anil Kumar P Chairman and Managing Director

S.I. CAPITAL & FINANCIAL SERVICES LIMITED

Read Office: No. 28, Second Floor, New Scheme Road, Pollachi, Coimbatore, Tamil Nadu - 642001 Website: www.sicapital.co.in Email: info@sicapital.co.in Phone: 04259 - 233304/05 CIN: L67190TZ1994PLC040490 EXTRACTS OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2025

		(RS. In Lakins, except per equity snare data)							
	S. Particulars 31		Quarter En	ded	Year	Ended			
			31.12.2024	31.03.2024	31.03.2025	31.03.2024			
No.		Audited	Unaudited	Audited	Audited	Audited			
1	Total Income from operations	78.63	65.81	51.90	261.72	176.53			
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items	26.10	15.85	(22.44)	17.24	(71.58)			
3	Net Profit / (Loss) for the period before Tax, (after Exceptional and/or Extraordinary items)	26.10	15.85	(22.44)	17.24	(71.58)			
4	Net Profit / (Loss) for the period after Tax	26.10	15.85	(22.44)	17.24	(71.58)			
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	26.10	15.85	(22.44)	17.24	(71.58)			
6	Equity Share Capital	485.00	450.00	360.00	485.00	360.00			
7	Earnings Per Share (of Rs. 10/- each) a) Basic b) Diluted	0.58 0.56	0.35 0.33	(0.64) (0.64)	0.39 0.38	(2.05) (2.05)			

Notes:

- 1. The above is an extract of the detailed format of quarterly and year-end Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the websites of the Stock Exchange (www.bseindia.com) and the Company, i.e., www.sicapital.co.in.
- 2. The above statement of Financial Results was reviewed by the Audit Committee and approved by the Board of Directors at the meeting held on May 27th, 2025. For and on behalf of the Board of Directors

Place: Thrissur Date: May 27, 2025



Sd/- Anto Mekkattukulam Jayson Managing Director DIN:10528274

THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

Regd.Office: P.A.C.Ramasamy Raja Salai, Post Box No.2, Rajapalayam - 626117, Tamilnadu CIN: L17111TN1939PLC002302 Telephone No. 04563 - 235904

E-mail: rscm@ramcotex.com Website: www.ramarajusurgical.com EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2025

			Quarter Ended		Year Ended		
	Particulars	31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024	
	_	Audited	Un-Audited	Audited	Audited	Audited	
1	Total Income	12,555.01	10,530.21	10,394.42	40,612.08	37,138.38	
2	Net Profit / (Loss) for the period before tax	465.34	(2,121.63)	(985.76)	(4,352.46)	(5,026.51	
3	Net Profit / (Loss) for the period after tax	900.42	(1,567.00)	(628.27)	(2,921.39)	(3,774.42	
4	Total Comprehensive Income for the period after tax (Comprising Net Profit / (Loss) for the period after tax and Other Comprehensive Income after tax)	856,39	(1,508.63)	(699.06)	(2,866.01)	(3,709.22	
	Total Comprehensive Income attributable to: Shareholders of the Company	853.31	(1,510.38)	(696.97)	(2,874.20)	(3,705.94	
	Non controlling Interest	3,08	1.75	(2.09)		(3.28	
5	Paid-up Equity Share Capital	581,50	581.50				
6	Other Equity				22,991.59	25,997.7	
7	Net Worth				23,573.09	26,579.28	
8	Earning Per Share of Rs. 10/- each,						
ı	(Not Annualised) (in Rs.)						
	Basic	15,48	(26.95)	(15.59)	(50.24)	(93.86	
	Diluted	15.48	(26.95)	(15.59)	(50.24)	(93.86	

- 1) The above is an extract of the detailed format of Financial Results filed with Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations 2015. The full format of the audited Quarter and
- year ended financial results are available on the Company's website at www.ramarajusurgical.com and on the website of the Stock Exchange where the shares of the company is listed at www.msei.in.

 The above financial audited results for the quarter and year ended 31-03-2025 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective Meeting held on 28-05-2025. The Statutory Auditor have carried out
- 3) During the year, the Company sold 4,67,100 shares of its investment in associate M/s. The Ramco Cements Ltd., for a sale

consideration of ₹4,040.07 lakhs. The profit arising from this sale amounted to ₹1,689.70 lakhs (PY: NIL) (Rs in Lakhs)

		Quarter Ended	Year Ended		
Particulars	31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024
		Un-Audited	Audited	Audited	Audited
Total Income	10,871.17	11,915.16	10,105.58	40,086.11	35,961.66
Net profit / (Loss) before exceptional items and tax	(1,004.91)	(1,481.78)	(755.65)	(4,470.39)	(4,359.48)
Net Profit / (Loss) before tax	3,022,41	(1,481.78)	(755.65)	(443.07)	(4,359.48)
Net Profit / (Loss) after Tax	3,404.02	(1,345.99)	(612.55)	608.00	(3,742.58)

THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED N.R.K.RAMKUMAR RAJA MANAGING DIRECTOR (DIN: 01948373)

RAJAPALAYAM MILLS LIMITED Regd. Off: Rajapalayam Mills Premises, P.A.C. Ramasamy Raja Salai,

Post Box No.1, Rajapalaiyam - 626 117, Tamil Nadu. CIN No.: L17111TN1936PLC002298 Telephone No. 04563-235666, Fax No. 04563-236520

E-Mail: rajacot@ramcotex.com, Website: www.rajapalayammills.co.in EXTRACT OF CONSOLIDATED AUDITED STATEMENT OF PROFIT AND LOSS FOR THE YEAR ENDED 31ST MARCH, 2025

Since	n Lakns)		
No. Particulars 31-03-2025 31-12-2024 31-03-2025 31-103-2025	Year ended		
1 Total Income from operations 22,629 23,416 22,644 91,539 2 Net Profit / (Loss) for the period (before tax, care ceptional items) (7,609) 3 Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items) (Refer Note No.4) (1,786) (2,567) (1,445) (7,535) 4 Net Profit / (Loss) for the period after tax (after exceptional items) (7,535) (1,445) (7,535) (1,445) (1,535	03-2024		
2 Net Profit / (Loss) for the period (before tax, carrier exceptional items) (1,478) (7,609) 3 Net Profit / (Loss) for the period before tax (after exceptional items) (Refer Note No.4) (1,786) (2,567) (1,445) (7,535) 4 Net Profit / (Loss) for the period after tax (after exceptional items) (7,535) (1,445) (7,535) 5 Total Comprehensive Income / (Loss) for the period after tax (comprising Net Profit for the period after tax (comprising Net Profit for the period after tax (comprising Net Profit for the period after tax (2,1510) (1,510) (udited)		
2	86,856		
Sexceptional items) (Refer Note No.4) 4 Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items) (*) 5 Total Comprehensive Income / (Loss) for the period after tax (comprising Net Profit for the period after tax (comprising Net Profit for the period after tax and Other Comprehensive Income after tax) 6 Equity Share Capital (face value of \$1.0/- each) 7 Reserves (excluding revaluation reserve) as shown in the Audited Balance Sheet of the previous year.	(4,142)		
4 Exceptional items) (*) 5 Total Comprehensive Income / (Loss) for the period after tax (comprising Net Profit for the period after tax (comprising Net Profit for the period after tax and Other Comprehensive Income after tax) 6 Equity Share Capital (face value of \$ 10/- each) 920 920 920 920 920 920 920 920 920 920 920 920 920 920	(1,404)		
after tax (comprising Net Profit for the period after tax and Other Comprehensive Income after tax) 6 Equity Share Capital (face value of ₹ 10/- each) 7 Reserves (excluding revaluation reserve) as shown in the Audited Balance Sheet of the previous year.	4,436		
and Other Comprehensive Income after tax) 6 Equity Share Capital (face value of \$ 10/- each) 7 Reserves (excluding revaluation reserve) as shown in the Audited Balance Sheet of the previous year. 2,30,519			
6 Equity Share Capital (face value of ₹ 10/- each) 920 920 920 920 7 Reserves (excluding revaluation reserve) as shown in the Audited Balance Sheet of the previous year.	6,083		
7 Reserves (excluding revaluation reserve) as shown in the Audited Balance Sheet of the previous year. 2,30,519			
the Audited Balance Sheet of the previous year. 2,30,519	920		
	2,29,242		
8 Earning Per Share of ₹ 10/- each, (Not Annualised) (in ₹)			
Basic (5) 37 9 19	48		
Diluted (5) 37 9 19	48		
(*) Includes Share of Net Profit of Associates, Net of 7351 7351 7,592	5,354		
stes:			

- The above is an extract of the detailed format of quarter / year ended audited statement of profit and possible states. Stock Exchange under Regulations at 16 the 18 to 18 to
 - The above audited financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed unde Section 133 of the Companies Act, 2013 read with relevant rules thereunder and in terms of regulation 33 of the SEBI (Listin Obligations and Disclosures Requirements) Regulations, 2015 (as amended). The said financial results were reviewed by the Aud Committee and approved by the Board of Directors at their Meetings held on 28-05-2025.
- nmended a dividend of ₹ 0.50 per equity share of ₹ 10/- each for the fina

(₹ in Lakhs						
	Quarter ended		Year ended			
31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024		
(Audited)	(Un-Audited)	(Audited)	(Audited)	(Audited)		
-		-	-	2,357		
74	25	33	74	381		
74	25	33	74	2,738		
	31-03-2025 (Audited)	(Audited) (Un-Audited)	31-03-2025 31-12-2024 31-03-2024 (Audited) (Un-Audited) (Audited) (Audited) 74 25 33	31-03-2025 31-12-2024 31-03-2024 31-03-2025 (Audited) (Un-Audited) (Audited) (Audited)		

		Quarter ended		(₹ in Lakhs Year ended		
Particulars	31-03-2025	31-03-2025 31-12-2024		31-03-2025	31-03-2024	
	(Audited)	(Un-Audited)	(Audited)	(Audited)	(Audited)	
Total Income	22,629	23,416	22,644	92,406	87,5	
Net Profit / (Loss) before exceptional items and tax	(1,860)	(2,592)	(1,478)	(6,742)	(3,4	
Net Profit / (Loss) before tax	(1,786)	(2,567)	(1,445)	(6,668)	2,3	
Net Profit / (Loss) after tax	(1,366)		(1,289)	(5,020)		

- The Previous period figures have been re-grouped / re-stated wherever necessary

For RA JAPALAYAM MILLS LIMITED P.R. VENKETRAMA RAJA, CHAIRMAN (DIN: 00331406)

KCP



Place : Chennai

Place: Rajapalayam


Date: 28-05-2025


The KCP Limited

28-05-2025

Registered Office: 'Ramakrishna Buildings' 2, Dr. P.V. Cherian Crescent, Chennai 600 008, India. Phone: +91 44 66772600 E-Mail: corporate@kcp.co.in, www.kcp.co.in | CIN: L65991TN1941PLC001128

STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS





		STANDALONE				CONSOLIDATED					
No.	PARTICULARS	3 Months Ended		Year Ended		3 Months Ended			Year Ended		
		31.03.2025 Audited	31.12.2024 Unaudited	31.03.2024 Audited	31.03.2025 Audited	31.03.2024 Audited	31.03.2025 Audited	31.12.2024 Unaudited	31.03.2024 Audited	31.03.2025 Audited	31.03.2024 Audited
1	Total Income	443.75	341.77	483.87	1,475.07	1,762.53	654.81	614.44	637.84	2,590.12	2,916.16
2	Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items)	57.51	(12.46)	55.85	20.20	62.32	95.34	34.17	98.15	275.43	293.53
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	59.00	(28.88)	55.94	(5.27)	61.68	96.83	17.76	98.23	249.95	292.90
4	Net Profit for the period after tax (after exceptional items)	34.58	(15.90)	40.47	(2.39)	45.01	72.40	30.73	82,77	252.84	276.23
5	Total Comprehensive Income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax)	33.81	(15.82)	40.25	(6.02)	44.79	48.96	43.62	82.41	241.19	278.19
6	Paid-up Equity Share Capital (Face value Rs.1/- per share)	12.89	12.89	12.89	12.89	12.89	12.89	12.89	12.89	12.89	12.89
7	Other Equity				695.34	714.26				1519.52	1,397.18
	Earnings Per Share (F V of Rs.1/- each) (Not Annualised) Basic & Diluted	2.68	(1.23)	3.14	(0.19)	3.49	2,92	1.24	4.31	11.41	14.63
	1 2 3 4 5 6 7	1 Total Income 2 Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items) 3 Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items) 4 Net Profit for the period after tax (after exceptional items) 5 Total Comprehensive Income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax) 6 Paid-up Equity Share Capital (Face value Rs.1/- per share) 7 Other Equity 8 Earnings Per Share (F V of Rs.1/- each) (Not Annualised)	No. PARTICULARS 31.03.2025 Audited 1 Total Income 443.75 2 Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items) 3 Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items) 5 Po.00 4 Net Profit for the period after tax (after exceptional Items) 5 Total Comprehensive Income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax) 6 Paid-up Equity Share Capital (Face value Rs.1/- per share) 7 Other Equity 8 Earnings Per Share (F V of Rs.1/- each) (Not Annualised) Basic & Diluted	No. PARTICULARS 3 Months End.	No. PARTICULARS 3 Months Ended 31.03.2025 31.12.2024 31.03.2024 Audited Unaudited Audited Unaudited Audited Unaudited Audited Unaudited Audited 2.00 2	No. PARTICULARS 3 Months Ended Year II	No. PARTICULARS 3 Months Ended Year Ended 31.03.2025 31.03.2024 31.03.2024 Audited Audit	No. PARTICULARS 3 Months Ended 3 3	No. PARTICULARS 3 Months Ended Year Ended 3 Months Ended 31.03.2025 31.12.2024 31.03.2024 31.03.2025 3	No. PARTICULARS 3 Months Ended Year Ended 3 Months Ended 31.03.2025 31.03.2024 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2024 Audited Audite	No. PARTICULARS 3 Months Ended Year Ended 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 31.03.2025 Audited Audi

The above is an extract of the detailed format of the Financial Results for the quarter and year ended on 31st March 2025, filed with the Stock Exchanges under regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website at www.kcp.co.in.



For and On behalf of the Board of Directors Dr.V.L. Indira Dutt



Milk Producers' Union Ltd.

E-TENDER NOTICE

E-Tenders are invited for the Annual Maintenance Contract for Computer Hardware & Networking items for five years from reputed parties. For details, visit www.malabarmilma.com Sd/-Managing Director



MAITHON POWER LIMITED

(Contracts Department) Maithon Power Ltd, Village: Dambhui, PO Barbindia, District-Dhanbad, State-Jharkhand PIN-828205

NOTICE INVITING EXPRESSION OF INTEREST The Maithon Power Limited invites expression of interest from eligible

vendors for the following package: -|| AMC OF COAL LOADING & UNLOADING CONTRACTS- 1ST YR & 2ND YEAR || AT 525 X 2 MW MAITHON POWER LIMITED MPL, JHARKHAND -

For details of pre-qualification requirements, bid security, purchasing of tender document etc., please visit Tender section of our website (URL: https://www.tatapower.com/tender).

Eligible vendors willing to participate may submit their expression of interest along with the tender fee for issue of bid document latest by 10th JUNE' 2025.

CIAL COCHIN INTERNATIONAL AIRPORT LTD

TENDER NOTICE

SITC OF WORKSHOP MACHINERIES AND EQUIPMENT AT CIAI Estimated Cost Cost of tender Completion

EMD document for Procurement period Rs. 53 Lakhs 03 months Rs. 2.000/-Rs. 50,000/excluding taxes Interested firms may submit their application on or before 13th June 2025

For eligibility criteria and other details, visit our website www.cial.aero Sd/-MANAGING DIRECTOR

CIAL COCHIN INTERNATIONAL AIRPORT LIMITED

CIAL/CO	29/05/2025						
Online Item rate E-tenders are invited from reputed agencies for the work mentioned below at Cochin International Airport.							
SI. No.	Name of Work	Estimated Amount (Rs.)	EMD (Rs.)	Completion Period			
1	SITC of RFID-based Vehicle Identification System at CIAL.	34 Lakh + GST	70,000	04 months			
Interested			,				

Interested IIIIIIs may register unemooned on the Saline portal https://etenders.kerala.gov.in and then download the Tender documents. For eligibility criteria and other MANAGING DIRECTOR details, visit our website www.cial.aero



Regd Office: Plot No. 48-51, Electronics City, Hosur Road, Bengaluru - 560100 CIN:L31300KA1987PLC013543 I Website: www.3m.com/in I Email: investorhelpdesk.in@mmm.com

Extract of the Financial Results for the quarter and year ended 31 March 2025

(Rs. in Lakhs, except per share data, unless otherwise stated)

Particulars	3 months ended 31 March 2025	12 months ended 31 March 2025	3 months ended 31 March 2024 (refer note 3)	12 months ended 31 March 2024 (refer note 3)
		Audited		Audited
Total income from operations (including other income)	1,21,174.62	4,51,582.15	1,12,472.63	4,26,765.33
Net Profit for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	22,522.54	77,340.66	23,081.36	78,121.42
Net Profit for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	22,522.54	77,340.66	23,081.36	78,121.42
Net Profit for the period after tax	7,137.11	47,606.74	17,285.32	58,341.68
Total comprehensive income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive income / (loss) (after tax)]	6,998.30	47,125.08	17,383.39	58,208.36
Equity share capital	1,126.51	1,126.51	1,126.51	1,126.51
Reserves (excluding revaluation reserves as per Ind AS)			1,83,523.18	2,13,563.83
Earnings per share (in Rs.) (of Rs. 10/- each)				
a) Basic (in Rs.)	63.35	422.60	153.44	517.90
b) Diluted (in Rs.)	63.35	422.6	153.44	517.90

Place: Bengaluru

Date: 28 May 2025

- 1. The above audited financial results of 3M India Limited have been reviewed by the Audit Committee and thereafter approved by the Board of Directors at their meeting held on 28 May 2025.
- 2. The financial results of the Company have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as notified by the Ministry of Corporate Affairs pursuant to Section 133 of the Companies Act,
- 2013 read with Rule 3 of the Companies (Indian Accounting Standard) Rules 2015, as amended and in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. 3. The Boards of Directors of the Company and 3M Electro and Communication India Private Limited (3M E&C), wholly owned subsidiary of the Company, at their meetings held on 17 September 2021 had approved the Scheme of Amalgamation of 3M E&C with the Company under Sections 230 to 232 of the Companies Act 2013 read with the Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016. The Scheme of Amalgamation was approved by the National Company Law Tribunal (NCLT) vide its orders dated 8 August 2024 (Bangalore Bench) and 25 August 2023 (Chennai Branch) ('the Scheme') with retrospective appointed date of 1 April 2023.

Accordingly, the corresponding amounts for the quarter and year ended 31 March 2024 have been restated by the Company after recognising the effect of the scheme as per the applicable accounting standards. The amalgamation has been accounted in accordance with Appendix C of Ind AS 103 – 'Business Combinations' as common control transaction using the pooling of interest method. Accordingly, all the assets, liabilities and reserves of 3M E&C as on 1 April 2023 were transferred to the Company at the book values appearing in the consolidated books of the Company immediately before the amalgamation and the value of investment was cancelled.

The above is an extract of the detailed format for the audited financial results for the quarter and year ended 31 March 2025 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format for the audited financial results for the quarter and year ended 31 March 2025 are available on the Stock Exchange websites viz. www.bseindia.com, www.nseindia.com and on the Company's website (https://www.3mindia.in/3M/en_IN/company-in/about-3m/financial-facts-local/). The same can be accessed by scanning the QR code provided below.



For and on behalf of the Board 3M India Limited

Ramesh Ramadurai **Managing Director**

NAME CHANGE

I, ABDUL RAHEEM S/o.

SHEIK NAGOOR MEERAN,

D.O.B:10.05.1993, Resident

of No.3/135. South Street. Al

Thiruppalaikudi, Ramanatha

nuram District Tamil Nadu

India - 623 531 shall hence

forth be known as SHEIK

NAME CHANGE

I, GOVINDARASU, son of

ABDUL RAHEEM

ABDUL RAHEEM

School

Askar

நெல் விவசாயிகள் மிக சிறந்த உயர் தர மக்சூலைப் பெற 2 புதிய கண்டுபிழப்புகள்: வேலெக்சியோ & மிபிலியா, பிஏஎஸ்எப் அறிமுகம்

திருச்சி, மே.29– ป*ิ*ฮุสஸ்ส₀%ப் வேலெக்சியோ இந்தியா பூச்சிக்கொல்லி மற்றும் மிபிலியா பூஞ்சண க்கொல்லி ஆகிய இரண்டு புத்தம் புதிய உலகளாவிய பயிர் பாதுகாப்பு தீர்வுகளை அறிமுகம் செய்திருக்கிறது,

ப<u>ി</u>எஎஸ்எஃப்ன் தீர்வுகளின<u>்</u> உலகளாவிய ஸ்ட்ராடெஜிக் மார்கெடிங் & சஸ்டெய்னபிலிடி, சீனியர் ബെஸ் பிரசிடெண்ட் மார்கோகு ரோஸ்டானோவி கூறுகையில் இந்தியாவின் மிக முக்கிய தானிய பயிரான நெல்பயிருக்கு இவை இன்றியமையாதவையாக விளங்கும்.

இ்ந்தியாவின் தேசிய துகாப்பு உணவுப்பா ஆதரிப்பதில் திட்டத்தை இரண்டு இந்த புத்தம் புகிய கண்டுபிடிப்புகள் பலனளிக்கும். சிறப்பாக சாகுபடியில் ெல் சேதம் விளைவிக்கும் நெல்தத்து பூச்சிகள் மற்றும் இலையுறை கருகல் நோயை கட்டுப்படு**த்**தி இந்திய நெல் விவசாயிகள் தரமான அதிக மகசூலை பெற இந்த தீர்வுகள் மிக சிறப்பாக துணை புரியும்.

விளைச்சலின் தரத்தை குறைக்கும் தத்துப்பூ ச்சிகளின் பெருக்கம் ஒட்டு மொத்த மகசூலையும் பாதிப்படைய செய்கிறது. வழங்கும் ″பിஏஎஸ்எஃப் அதி நவீன வேலெக்சியோ பூச்சிக்கொல்லி ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும், இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் விவசாயிகளுக்கு ெல் மட்டுமே அல்லாமல், பிராந்தியத்தில் இந்த உற்பத்தி யாகும் நெல்சாகுபடி திட்டத்தில் நாங்கள் கொண்டிருக்கும் அசையாக அக்கறையை வெளிப்படுத்துவதாகவும் இது அமையும். முதலில் முதன் இதை இந்தியாவில் அறிமுகம் செய்வது எங்களுக்கு பெரு ளிக்கிறது, மகிழ்ச்சிஅ

BEFORE THE HON'BLE II ADDITIONAL DISTIRCT COURT AT POONAMALLEE O.S.No.599 of 2024 L B. Chandran

Son of late L. Bangaru Naidu ...Plaintiff

H. Ramakrishnan And 5 others

H.Ramakrishnan. S/o. Hariharan

Door No.76/50, Keezhavidhi. Thiruvidaimarudhur Thiruvidaimarudhur Taluk. Tanjavur – 612 104 WHEREAS the abovenamed

Plaintiff has instituted a suit against you seeking declaration of title, injunction, costs and for further reliefs as stated in the plaint, in respect of the property mentioned in the schedule to the plaint. You are hereby summoned to appear in the Court either in

person or by a duly instructed

pleader on 10-07-2025 at 10.30 a.m., failing which the suit will be heard and decided in your

M/s. Prakash Goklanev Counsel for Plaintiff. No. 114. Additional Law **Chambers High Court** Buildings, Chennai - 600 104.

ஏனென்றால் இந்திய விவசாயிகளுக்கு நெல் பூச்சித்தொ രാതരാ மேலாண்மைக்கு உகவம் ஒரு புதிய இரசாயனத்தின் அவசியத்தை நாங்கள் புரிந்து கொண்டிரு க்கிறோம்" என்று கூறினார். இத்தயாரிப்பு

பொருளிலுள்ள செயல்ப டும் வீரியப்பொருளில் தரங்களுடன் சந்தை அறியப்பட்ட குறுக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதுடன் நெற் பயிரைத்தாக்கி தொல்லை கொடுக்கும் நான்கு வகை நெற்பயிர் தத்துப்பூச்சி இனங்களின் அனைத்து கட்டங்களிலும் வளர்ச்சி எங்கள் தயாரிப்பு பொருள் ஒப்பற்ற செயல் திறனுடன் செயல்பட்டு நீண்ட எஞ்சியிருந்து காலத்திற்கு பயிருக்கு பாதுகாப்பு வழங்கும்.

"நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகளில் வேலெக்சியோ தயாரிப்பு நெற் பயிர்களுக்கு மிகச்சி றப்பான வளர்ச்சி நன்மைகள் கிடைப்பதையும் உறுதி செய்கிறது. வேலெக்சியோ தெளிக்க ப்பட்ட நெல்வயல்களில் பயிர்கள் வலுவானதண்டு, சிறப்பான இழைதழை வளர்ச்சி, அடர்த்தியான வேர்கள் மற்றும் அகலமான கொடி இலைகளுடன் வளர்வதால் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும்

வாய்ப்பு சாத்தியமாகும். பருவ மழை இருக்கும் ஆரம்பமாக இந்த பருவத்தில், நோய் மேலாண்மையில் நெல் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும், இதற்காக அவர்களுக்கு நோய் தடுப்பாற்றலில் அதிக செயல் திறனுள்ள தேர்நிலை இரசாயனங்கள் தேவைப்படும். பிஏஎஸ்எஃப்ன் அத செயல்படும் நவீன வீரியப்பொருள் ரெவிசோல் மற்றும் காப்புரிமை பெற்ற

காணவில்லை

திரு.இளங்கோவன் (வயது 60

/பெ.மாணிக்கம் பிள்ளை ஆகிய

, எனக்குச் சொந்தமான இடமானத

மேலா

மேற்பட

தகவ

கேட்டுக

தவறாக

இப்படிக்கு

ஒத்தக்கை

திரு.இளங்கோவன்

மதுரை மாவட்டம்

செல் : 79042 63195

க / பெ.மாணிக்கம் பிள்னை

கதவு எண்.1/95**,** TNAU நக

கிடைக்க

கீழ்க்காணும்

மாவட்டம்,

தாலுகா திருவாதவூர் கிராமத்தி

ள்ள ரீ சர்வே எண்.36/7 உள்

மாணிக்கம் நகரில் பிளாட் எண்

9-ல் கட்டுப்பட்ட 1500 சதுர அட

வமச்சிகுளத்திற்கு இரு சக்க

வாகனக்கில் செல்லம்போகு கீடே

விமுந்து தொலைந்து விட்டது

இது சம்பந்தமாக காவல்துறையில்

ஆவணம்

பதிவு செய்த புகார் மனு எண்.

காள்கிறேன். இந்த பத்திரத்தை

எடுக்கு

நடவடிக்கை எடுக்கப்படும் என்ற

தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

ஆகும்.

4406/2021–ன் கிரைய

ஆவண

எடுத்துக்கொண்(

பத்திரத்தை

SR84/2025

பெற்றவர்கள்

ழகவரியில்

யாராவது

FORM NO.4

PROCLAMATION REQUIRING THE

APPEARANCE OF A PERSON ACCUSED

(See Section 82)

WHEREAS, Complaint in STC No.145/2023 has been

made before me that MANORANJETHAM, W/o.

VERIVEKKAM, PUDUKKOTTAI DISTRICT. has

committed (or is suspected to have committed) the

offence of DISHONOUR OF CHEQUE CASE punishable

under section 138 of the NIACT and it has been returned

to a warrant of arrest thereupon issued that the said

MANORANJETHAM, cannot be found, and whereas, it

has been shown to my satisfaction that the said

MANORANJETHAM, has absconded (or is concealing

herself to avoid the service of the said warranty.

Proclamation is hereby

ASOK

MANORANJETHAM,

No.3744.

05.06.2025

Dated: 06.05.2025

(Seal of the Court)

KUMAR, No.3744, ASOK NAGAR

made

(Signature)

PUDUKKOTTAL

KUMAR,

VERIVEKKAM,

W/o.RAMESH

NAGAR

PUDUKKOTTAI DISTRICT of is required to appear at

(PUDUKKOTTAI) before Court (Judicial Magistrate

Court) to answer the said of complaint on the day of

. தெரிவிக்குமாறு

பயன்படுத்தினால்

-BASI செயல்படும் மற்றொரு வேலெக்சியோ மற்றும் மிபிலியா

வீரியப்பொருள் க்ஸிமியம் அடங்கிய மிபிலியா பூஞ்சண கொல்லி மிகச்சிறப்பாக உதவும். ெகல் விவசாயிகளிடம் இப்பொழுது புத்தம் புதிய இரசாயனம் இருக்கும் இலையுறை கருகல் நோய் டர்ட்டிபானிகல் மற்றும் இரண்டு நோய்க ் வகையில் செயல்பட்டு கட்டுப்படுத்தி விரைவாக லிருந்து அவற்றி ஆழமாகவும் நீண்ட காலத்திற்கு பாதுகாப்ப

வழங்கும். இத்தயாரிப்புகள்

நிலை

தர

அளவு

நெல்

இணங்கியிரு

வகையில்

உச்ச

களுடன்

க்கும்

இந்த

ஒழுங்குமுறை

இரண்டு தயாரிப்புகளும் விவசா யிகள் பயன்படுத்துவதற்கு ூன் மாதத்திலிருந்து கிடைக்க ஆரம்பித்து

> நகராட்சியில் உ சிலம்பட்டி . ஆணையாளராக பணியாற்றி வந்த எம்.சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மேலூர் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் உடன் நகர் மன்ற தலைவர் பொறியாளர் ் யாசின். முத்துக்குமார், மேலாளர் மாதவன், மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Change of Name

உருவாக்கப்பட்டுள்ளன.

பருவத்தில்

தொடங்கும் போது

M ISABELLA RANI, W/o. No. 1378838-K Rank NK (TS) residing MARIASUNDARAM.A. at 56/1A, Kurunji Nagar, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu, Pin 622 301, have changed my name from M ISABELLA RANI to M.ISABELLARANI vide Affidavit dated: 05.05.2025 before Notary Public, Pudukkottai M ISABELLA RANI.

NAME CHANGE

I, FATHIMA, W/O MAJEED,

D.O.B:10.02.1959, Residing at No.80/71A, Akkarai Puthutheru. Panduthakudi. Koothanallur. Needamangalam, -614 101, Shall hence forth be known as FATHIMA BEEVI

FATHIMA

பொது அறிவிப்பு

மதுரை மாவட்டம். சிந்தாமணி, சின்னஅனுப்பானடி, புது தெருவில் வசித்து வரும் எனது கட்சிக்காரரான திரு.மா.சுரேஷ் என்பவரின் சார்பாக தெரிவிக்கப்படும் பொது அறிவிப்பு என்னவென்றால், அடியிற்கண்ட சொத்து விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து செட்டில்மெண்ட ஆவண எண் 1063/2025 மூலம் பாத்தியப்பட்டதாகும். எனது கட்சிகாரரின் 15.04.2005 தேதியிட்ட அசல் மூல ஆவண செட்டில்மெண்ட் பத்திரம் எண். 2589/2005-த்தை கடந்த 08.11.2024 தேதியன்று திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது காலை 11 மணிய கவாவிட்டு விட்டார். அவற்றை கேடி பல கீடைக்கவில்லை. அதன் பின்னிட்டு கடந்த 08.05.2025 (புகார் எண். CTS25241461)-ம் தேதி மேற்படி பத்திரம் தொலைந்தது காரணமாக இணையவழி மூலமாக புகார் கொடுத்துள்ளார். தற்போது எனத கட்சிக்காரர் அடியிற்கண்ட சொத்தை பொறுத்து வங்கீ மற்றும் தனியார் நீதி தற்போது எனது நிறுவனத்தில் மேற்படி செட்டில்மெண்ட் ஆவண எண். 1063/2025-த்தை டெபாசிட் செய்து கடன் பெறவுள்ளார். ஆகவே வங்கி மற்றும் தனியார் நி நிறுவனம், கூட்டுறவு சங்கம் மற்றும் தனி நபர் எவருக்கே அடியிற்கண்ட சொத்தைப் பொறுத்து உரிமை பாத்தியமோ அல்லது 0 வகையான பற்று வகையோ இருந்தால் இந்த அறிவிப்புக் கிடைக்க ாங்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமான தங்களது ஆட்சேபணையை எனது முகவரிக்கு நேரிலோ அல்லது மூலமாகவோ தெரியப்படுத்தீக் கொள்ளலாம். அவ்வாறு ஒ மூலமாகவோ தெரியப்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு ஏதேனும் ஆட்சேயனை வராதபட்சத்தில் அடியிற்கண்ட சொத்தின் பேரில் எந்தவித வில்லாங்கமும் இல்லை என்று கருதப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

சொத்து விபரம்: Madurai District, Madurai South Registration District, Madurai South Joint I Sub Registration Office, Madurai South Taluk, Anupanadi Village, in Survey No.100/15 to an extent of 26 Cents and in Survey No.100/16 to an extent of 27 Cents, thus totally to an extent of 53 Cents in which 780 Sq. Feet in which Western Portion o 348 Sq. Feet of the property within the following boundaries:

North: Common Wall, Property belongs to Lakshmi Amma : 3 Feet Wide Pathway, Property belongs to S.Gar h : Common Wall, Property belongs to Pitchai Pillai

West : Common Lane

Within which property measuring East-West 29 Feet on the North and 29 Feet on the South, North-South 12 Feet on the East and 12 Feet on the West, totally to an extent of 348Sq. Feet of the property in which constructed a Building bearing Door No. 66A, and in Tax Assessment No.903937 and with all deposits and fittings and all other amenities along with all pathway rights. The said property comprised in Survey Nos.100/15M and 100/16G in Patt

No.6454 S.BABU B.Com., B.L., M.B.A., Phone No. 9842274742 Address: Plot No.25E, Thiruvalluvar Street, Behind Arulmalar Matric School, K.K.Nagar, Madurai - 625 020.

FORM NO.4 PROCLAMATION REQUIRING THE APPEARANCE OF A PERSON ACCUSED

WHEREAS, Complaint has made before me that P.ANNALAKSHMI, W/o.A.PANDIYAN, No.26, Thiruvalluvar Nagar 3rd Street, Pudukkottai Town & District has committed (or is suspected to have committed) the offence of P.ANNALAKSHMI OF CHEQUE CASE punishable under section 138 of the NI ACT and it has been returned to a warrant of arrest thereupon issued that the said P.ANNALAKSHMI, cannot be found, and whereas, it has been shown to my, satisfaction that the said P.ANNALAKSHMI has absconded (or concealing herself to avoid the service of the said

Proclamation is hereby made that the said STC on the day of 27.06.2025

Dated: 27.05.2025

(Seal of the Court).

Judicial Magistrate No.1

(Signature)

NAME CHANGE I. JUNITHA BANU. W/O MYDEEN ABDUL KADHAR, D.O.B:13.02.1976, Residing at Pallivasal Street Ammapettai, Thanjavur District Pincode:614 401, Shall hence forth be known as JUNAITHA BANU, W/O.MYDEEN ABDUL **KADHAR**

NAME CHANGE

My Daughter, ALLEMAH

09.08.2019, D/o. MOHAMED

NAWFAL. (Native District:

Ramanathapuram) Residing

at No.19/184. North Street.

Keelakarai - Post. Keelakarai

Taluk, Ramanathapuram

District, 623 517, Tamil Nadu.

India shall henceforth be

known as ALIMA JAZEELAH.

NAME CHANGE

PIRABAKARAN,

GOVINDARAJAN. Residing at

Thirumarugal

Nagapattinam Dt-609 702, Shall

hence forth be known as

NAME CHANGE

I, RAJ RAJENDRAN Son Of

RAJENDRAN Holder Of Indian

Passport No. P1961110 Issued

On 31.07.2016 At Dubai

Permanent Resident Address

Of No:4. Kamarudeen Complex

Abdullah Nagar, East Gate-Po

Thaniavur Dist Pin:613 001

Tamil Nadu And Presently

Residing At Al Badar Camp

Street, 18 Muhaisnah 2A Block

Room No-A128 Dubai, UAE Do

Hereby Change My Name From

RAJMOHAMED RAJENDRAN

BEFORE THE SPL-II MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL AT CHENNAI

MCOP NO: 1522 OF 2024

-VS-

NOTICE

This is to inform you that my client as well as, Have preferred above MCOP No.1522 of 2024 before the Hon'ble Spl-

II Motor Accidents Claims Tribunal, Smal

Causes Court, Chennai, This Hon'ble

Judge was ordered Private notice in

paper publication to the respontants the

Am failing which the matter will be

கனம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம்

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம்

10/2/177/2025/அ6.

வெ.காசிராஜ், த/பெ.வெங்கிடசாமி, கதவு எண். 1/59/2, நாயக்கர் தெரு,

பாலையம்பட்டி (அஞ்சல்) கிராமம்

–எகிர்–

அறிவிப்ப

-வத்தர் வட்டாட்சியர் நிலைநிர்வாக

அருப்பக்கோட்டை வட்டம்.

ு அவர்கள் அருப்புக்கோட்டை

அறனப்பு மேற்படி மனுதாரரின் சுப்பாநாயக்கர் என்ப

05.05.1958–ந் தேதி

விருதுநகர் மாவட்டம்**.**

இரண்டாம்

decided as Exparte in your Absence

r returnable by 18.06.2025 at 10.30

..Respontant

G.Sriduar

..மனுகார்

நடுவர்

..எதிர்மனுதா

Cousel For Petitione

With Immediate Effect.

RAJ

1.Mr.T.Raimohan

2.United India Ass Co.Ltd.,

41, Santhi Nagar Ponnagar,

RAJENDRAN TO

PIRABAKARAN.

S/O GOVINDARAJAN

No.4-205. Sampadi

PRABAKARAN

GOVINDARAJAN

KAMILA BARVIN

(MOTHER)

(Po)

JAZEELAH,

JUNITHA BANU. W/O.MYDEEN ABDUL **KADHAR**

I IAHIR HUSSAIN S/O ABDUL SAMAD, Date of birth 08.02.1970, residing at 5/2032 West Street Pudumadam Village & Post, Pincode 623524 Ramanathapuram Taluk & District, Tamilnadu India, shall hence forth be known as JAHIR HUSSAIN ABDUL SAMAD

NAME CHANGE

JAHIR HUSSAIN.

NAME CHANGE I FAIROZ BANII C/o HALILUR RAHMAN, D.O.B 10.05.1969. Residing a No.11, N O Chetty Colony, Thottam Melaveethi, Poraiyar Tharangambadi TK - 609 307 shall hence forth be known as FAIROJ BANU C/o.HALILUR

C/o.HALILUR RAHMAN

NAME CHANGE

28.09.1972, P.O.B: Madurai,

Residing at No.38A/11A,

Ahimsapuram 5th Street

Jeeva Nagar, Madurai - 625

002 shall hence forth be

known as PALANIYAPPAN

DHARMARAJ.

DHARMARAJAN,

DHARMARAJAN

RAHMAN

I SASIMA BANU. W/o

Village

FAIROZ BANU,

APPAS, born on 01 May (Native District Madurai) Residing at No.26

NAME CHANGE

NAME CHANGE

IBRAHIM, Residing at No.

Ramanathapuram - District

623 532, Tamil Nadu, India

shall hence forth be known

TAIBUKHAN

as THAIBOO KHAN

TAIBUKHAN

2-119, Melappudukudi

Street, K.Pudur, Madurai Dist - 625 007. Tamilnadu shall hence forth be known as SASSIMA BANU APPAS

SASIMA BANU

MUNIYANDI, born on 10th 1979. Ramanathapuram) Vennathur, Sambai Po. Ramanathapuram.

623531, Tamil Nadu, India

shall hence forth be known as

GOVINDARASU

NAME CHANGE

GOVINDARAJ

No.5/295, Alagupillai Street. KUMAR RAJESHKUMAR

உட்கோட்ட நடுவர் வருவரய் கோட்டாட்சியர் ஆ2/4188/2025

விருதுநகர் மாவட்டம். -எதிர்–

கோட்டாட்சியர் அலுவலகம், சிவகாசி. ...எதி

(TK), வை<u>க்</u>து இறந்ததை S/O

KANDASAMY,

NAME CHANGE

PALANIYAPPAN

DHARMARAJ

KANDASAMY, S/O **DESHINAMOORTHY**, Residing at No.2/192, West Street, Segal Madappuram, Thalaikadu (Po)

Thiruthurainoondi Thiruvarur DT-614 711, Shall hence forth be known as KANDHASAMY

S/O DESHINAMOORTHY

காணவில்லை

DESHINAMOORTHY

ரிவகங்கை மாவட்டம், சிவகங்க வல்லனி வல்லனி கிராமக்கில் 240/1-6 என்ற முகவரியில் வசிக்கும் **(லேட்**) ராமையா மனைவி லெட்சுமி அம்மா **வயது (78)** ஆகிய நான் இதன் மூலப் பொதுமக்களுக்கு கெரிவிக்கு கொள்வது யாதெனில் சிவகங்கை சார்பதிவக (1–ல் உயில் ஆவணமா செய்யப்பட்ட எனக்கு பதிவு சொந்கமான அசைய சொத்துக்களின் (PD) 1/1271/197 ஆவணங்களான . பையூர் பிள்ளைவயல் குரூப் பு எண்.36614 ஆனது கடந் (14.05.2025) அன்று சிவகங்க பேருந்து நிலையத்தின் ஜெராக்ஸ் எடுக்கும் போத தொலைந்து விட்டது. யாரேனும் கண்டுபிடிக்கால்

(மகன் ஜெயபாரதி) 915907077 . அலைபேசிக்கு ககவல் ். தெரிவிக்கும்படி கேட்டுக் காள்கிறேன். மேலும் இதுகுறித்து Online Complaint காவல்நிலையக்கில் பகார் செய்யப்பட்டுள்ளது. No: CAL25277035 of Date:28.05.2025.

> லெட்சுமி அம்மாள் க/பெ.(லேட்). ராமையா 240/1, வல்லனி கிராமம் வல்லனி அஞ்சல் சிவகங்கை வட்டம் சிவகங்கை மாவட்டம்

NAME CHANGE SETHU SINGARARAYAN RAYAN SELVIN, SINGARARAYAN, D.O.B POB:VOC 24.01.1970, Thoothukudi, Residing at D. No.34, Pudhumanai Udangudi. Thoothukudi-628 203, Shal MANOHAR **ROYAN**

SINGARARAYAN SELVIN SETHU SETHU MANOHARA RAYAN SINGARARAYAN ASHOK SELVIN

ஆ.2/11867,2025 V.கோப்பம்மாள், த/பெ. வெங்கடசாமி, 1/77, தெற்கு தெரு, சுப்பிரமணியபுரம்,

உயர்திரு.கோட்டாட்சியர் அவர்கள்,

கொட்டாட்ட சயர் அலுவ்வகை.ர். அறிவிப்பு மேற்படி மனுதராகிய நான் எனது தந்தையார் வெங்கடசாமி கடந்த 6.1.01981-ம் தேதியிலும் எனது தாயார் லட்சுமியம்மாள் கடந்த 16.07.2007-

ம் தேதியிலும் விருதுநகர் மாவட்டம், வட்டம், சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வீட்டில் வைத்து இறந்ததை பதிவு செய்ய எதிர்மனுகருக்கு உத்தரவிடக்கோரி சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு, தாக்கல் செய்து மனுவானது விசாரணை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சிவகாசி முன்பாக நடைபெறுகிறது இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் இந்த அறிவிப்பு வெளியிட்ட 30 தினத்துக்குள் காலை 11 மணிக்கு மேற்படி கனம் உட்கோட்ட நடுவர் முன்பு ஆஜராக தங்களது ஆட்சேபனை தெரிவித்துக் கொள்ளலாம்.

V.கொப்பம்மாள்

My Son, AVINASH, Born on

16th July 2020, Residing at Achampathu Madurai-625 109, Shall hence forth be known as AVINASH

RAJESHKUMAR

(Father)

சாத்தூர் அதிமு.அ5/44/2025 Dr.G.மாரிமுத்து, த/பெ. М.குருசாமி, TS No:5590, தெற்கு 4–வது தெரு, புதுக்கோட்டை. ...மனுதா

உட்கோட்ட நடுவர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்

உயர்திரு.கோட்டாட்சியர் கோட்டாட்சியர் அலுவலகம், சாத்தூர். ...எதிர்மனுதார்

அறிவிப்பு மேற்படி மனுதாராகிய தந்தையார் M.**குருசாமி** கடந்த 27.11.2006–ம் தேதியில் விருதுநகர் மா தேதியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சடையம்பட்டி கிராமத்தில் வீட்டில் ...__ இறந்ததை வைத்து எதிர்மனுதாரருக்கு வருவாய் சாக்கார் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு, தாக்கல் செய்து மனுவானது விசாரணை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சாத்தூர் முன்பாக நடைபெறுகிறது ஆட்சேபனை இருப்பின் இந்த அறிவிப்பு வெளியிட்ட 30 தினத்துக்குள் காலை 11

மணிக்கு மேற்படி கனம் உட்கோட்ட நடுவற்

முன்பு ஆஜராகி தங்களது ஆட்சேபனை தெரிவித்துக் கொள்ளலாம். Dr.G.**மாரிமுத்து** புதுக்கோட்

பொது அறிவிப்பு

அரியலார் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், அகாப் கிராமம், மேற்கு தெரு க.எண்.540 என்ற முகவரியில் வசித்து வருப் பாலமுருகன் த/பெ.கிரு.பாலகுரு கட்சிக்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொடுக்குப் பொது அறிவிப்பு யாதெனில், அரியலூர் பதிவு மாவட்டப் ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எனது கட்சிக்காரர்கள் பா<mark>ல்ராஜ்-1 & பாலமுருகன்</mark> என்பவருக்கு மேற்படி முகவரியில் வசிக்கும் அவரது தாத்தா **திரு. கிருஷ்ணன்** எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் ஆவணம் எண் 1163/2016 இதற்கு மூல பட்டா எண். 889 ஆகும் எனது கட்சிக்காரர் Veritas inance Limited**–ல்** கடன் கோரிய போது மேற்படி நிறுவனத்தாவ் ஆவணங்கள் சரிபார்க்கும் பொழுது பட்டா எண் 889 என்ற ஒரிஜினல் ஆவணம் காணாமல் போனது அப்பொழுதுதான் தெரியவந்தது. ஒரிஜினல் ஆவணத்தை யாரேனும் தன் வசம் வைத்து இருந்தாலும் அல்லது மேற்படி சொத்தின் பேரில் யாருக்கேனு உரிமையோ ஆட்சேபனையோ பின் தொடர்ச்சியாக இருந்தால் நாளது தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் எழுத்து மூலமாக தக்க ஆதாரத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

சொத்து விவரம் அரியலூர் மாவட்டம், அ<mark>ரியலூர் பதிவு</mark> மாவட்டம், ஆண்டிமடம்

சார்பதிவாளர் அலுவலகம் <mark>அ</mark>ழகாபுரம் மதுரா அகரம் கிராமப் மேற்கு தெரு, கிராம நத்தம் புல எண்**. 428/10 ல் 1.68 ஏர்ஸ்க்கு 168** ச.மீட்டர் மனை. நான்கெல்லை விவரம். வடக்கில் **பாதை,** தெற்கில் நடராஜன் மனை, கிழக்கில் செல்வராஜ் மனை, மேற்கில் மாயவன் **மனை** இதற்கு உட்பட்டது**.**

N.**மணிகண்டன்** B.A..B.I வழக்கறிஞர் பாபநாசம் செல் :8220166046



தி ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிமிடெட்

லகம்: பி.ஏ.சி. ராமசாமி ராஜா சாலை. ராஜபாளையம் – 626 117, தமிழ்நாடு நிறுவனத்தின் அடையாள எண் L17111TN1939PLC002302 தொலைபேசி எண் : 04563 – 235904 மின்னஞ்சல் : rscm@ramcotex.com இணையதளம் : www.ramarajusurgical.com

31–03–2025 அன்றுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் முழு ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள்

(ரூபாய் இலட்சங்களில்)

l			முடிவடைந்த காலாண்டிற்கானது			முடிவடைந்த முழு ஆண்டிற்கானது		
வ எண் விபரங்கள்		31-03-2025	31-12-2024	31-03-2024	31-03-2025	31-03-2024		
		விபரங்கள்	தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை	
l			செய்யப்பட்டது	செய்யப்படாதது	செய்யப்பட்டது	செய்யப்பட்டது	செய்யப்பட்டது	
	1	மொத்த வருமானம்	12,555.01	10,530.21	10,394.42	40,612.08	37,138.38	
	2	நிகரலாபம் (நஷ்டம்) வரிக்கு முன்	465.34	(2,121.63)	(985.76)	(4,352.46)	(5,026.51)	
	3	நிகரலாபம் (நஷ்டம்) வரிக்கு பின்	900.42	(1,567.00)	(628.27)	(2,921.39)	(3,774.42)	
		இக்காலத்திற்கான விரிவான						
	4	வருமானம் வரிக்குப் பின் (வரிக்குப்						
		பிந்தைய நிகர லாபம் மற்றும்	856.39	(1,508.63)	(699.06)	(2,866.01)	(3,709.22)	
		வரிக்குப் பின் இதர விரிவான						
		வருமானத்தை உள்ளடக்கியது)						
		மொத்த லாபத்தின் மதிப்பு						
		நிறுநவனத்தின் பங்குதாரர்கள்	853.31	(1,510.38)	(696.97)	(2,874.20)	(3,705.94)	
		கணக்கிடமுடியாத வட்டி	3.08	1.75	(2.09)	8.19	(3.28)	
	5	சரிவிகிதப் பங்கு மூலதனம்	581.50	581.50	581.50	581.50	581.50	
	6	மற்ற மூலதனம்				22,991.59	25,997.78	
		ரிசர்வுகள் நீங்கலாக						
	7	நிகர மதிப்பு				23,573.09	26,579.28	
		பங்கு ஒன்றிற்கான						
	8	சம்பாத்தியம் (முகமதிப்பு						
		ரூ.10/- ஒரு பங்குக்கு)						
		(ஆண்டுவிகிதம் செய்யப்படவில்லை)						
		(ரூபாயில்)						
		அடிப்படை	15.48	(26.95)	(15.59)	(50.24)	(93.86)	
		திட்பம் குறைந்த	15.48	(26.95)	(15.59)	(50.24)	(93.86)	

நப்புகள் மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், SEBI (பட்டியல் மற்றும் இதரவெளியீடு தேவைகள்) ஒழுங்கு விதிகள் 2015. ஒழுங்கு விதி எண் 33ன்படி பங்கு நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் ஒரு பகுதியாகும். தணிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நித முடிவுகளின் முழு வீபரம் மெட்ரோபாலிட்டன் பங்கு சந்தையின் இணையதளம் www.msei.in மற்றும் கம்பெளியின் இணையதளம் www.ramar cal.com ஆகியவற்றில் உள்ளது.

cai.com ஆக்யவற்றல் உள்ளது. மேற்கண்ட முடிவடைத்த கலைண்டு மற்றும் முழு ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் 28.05.2025 அன்று தடைபெற்ற தணிக்கை குழு கூட்டத்தில் பரிகீலிக்கப்பட்டு மற்றும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் பதிவுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. மேற்படி முடிவுகள் சட்டப்பூர்வமான தணிக்கையாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. தனியான தணிக்கை செய்யப்பட்ட நிதிந்கை முடிவுகளின் முக்கியத் தகவல் (குபாய் இலட்சங்களில்)

முடிவடைந்த முழு ஆண்டிற்கானது விபரங்கள்

மொத்த வருமானம் நிகரலாபம் (நஷ்டம்) விதிவிலக்கான பொருள்கள் மற்றும் விக்கு முன் நிகரலாபம் (நஷ்டம்) வரிக்கு முன் நிகரலாபம் (நஷ்டம்) வரிக்கு பின் (443.07 (612.55)நடப்பு ஆண்டு வகைப்பாட்டுக்கு இண தொகுக்கப்பட்டுள்ளன மீண்டும் குறிப்பிட



தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிமிடெட்டிற்காக, N.R.K. ராம்குமார் ராஜா, நிர்வாக இயக்குனர்

என இதன் தெரிவிக்கப்பட்டுள்ளது. PUDUKKOTTAL

(See Section 82)

NO: 86 of 2021 is required to appear at (PUDUKKOTTAI) before Court (No.1 Judicial Magistrate Court) to answer the said of complaint

கனம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் அருப்புக்கோட்ை விருதுநகர் மாவட்டம்

பாலையம்பட்டி (அஞ்சல்) கிராமம் அருப்புக்கோட்டை வட்டம், விருதுநகர் மாவட்டம்.

–எதிர்– வட்டாட்சியர் ..எதிர்மனுதார்

மேற்படி மனுதாரரின் சீன[ி]வாச்கன் என்பவர் தேதி அருப்பக்கோட்பை பாலையம்பட்டி (அஞ்சல் __ என்ற . அவரது செய்வதில்

ராஜபாளையம்

செல் நம்பர்: 9159070772

பெரியப்பா என்பவர் கடந்த தேதி விருதுநகர்

அருப்புக்கோட் வட்டம், கதவு எண்.1/59/2, நாயக்கற் பாலையம்பட்டி (அஞ்சல்) முகவரியில் என்ற இறந்துள்ளார். அவாகு இறப்பு இறந்துள்ளார். அவரது இறப்ப எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவ செய்ய உத்திரவிடக்கோரி மனுத்தாக்கள் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் பெரியப்பா இறப்பை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் 30 தினங்களுக்குள் அருப்புக்கோட்டை மேர்படி வருவ கோட்டாட்சியர் அலுவலகத்தில்

ஆஜராகித் தெரிவித்துக்கொள்ளலாம் ள்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. வெ.காசிராஜ், மனுதாரர்

10/2/36/2025/அ6 10/2/36/2025/அ6. வெ.காசிராஜ், த/பெ.வெங்கிடசாமி, கதவு எண். 1/59/2, நாயக்கர் தெரு,

வருவாய் இரண்டாம் நிலைநிர்வாக அவர்கள் அருப்புக்கோட்டை.

விருதுநகர் 01.12.1957-ந் மாவட்டம், வட்டம், கதவு எண்.1/59/2, நாயக்கர் தெரு, முகவரியில் கிராமம். பிறந்துள்ளார். எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்திரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் தம்பி பற்பபை பதவு செய்வதால் யாருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் 30 இனங்களுக்குள் மேற்படி அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகித் தெரிவித்துக்கொள்ளலாம்

வெ.காசிராஜ்,